

கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் - 2022

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 பாதகமான அபிப்பிராயம்

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, தேரிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுடன் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் பாதகமாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை

இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் நிறுவனம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல், அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக் கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன், அவற்றுள் இந்த நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவதை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டுமதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும்

முகாமைத்துவத்தால்மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனமயில் உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனம் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பாக கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் ஆரம்ப திகதியில் கட்டிடம், மோட்டார் வாகனம் மற்றும்	இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 18 மற்றும் சர்வதேச கணக்கீட்டு நியம இலக்கம் 16	கணக்கீட்டு நியமம் மற்றும் கொள்கையின் பிரகாரம்

விவசாய உபகணரங்கள்
மீள்மதிப்பீடு செய்து
மீள்மதிப்பீட்டு பெறுமதியின்
அடிப்படையில் கணிப்பீடு
செய்யப்பட்ட ரூபா 48,361,772
ஆன வருடாந்த பெறுமானத்
தேய்வு செலவினம்
மீள்மதிப்பீட்டு ஒதுக்கக்
கணக்கின் மூலம்
பதிவழிக்கப்பட்டிருந்தமையால்
ஆண்டின் பற்றாக்குறை
மற்றும் மீள்மதிப்பீட்டு
ஒதுக்கக் கணக்கின் மீதி
என்பன ரூபா 48,361,772
வீதம் குறைத்து
காண்பிக்கப்பட்டிருந்தது.

இன் பிரகாரம் மீள்மதிப்பீட்டின்
காரணமாக மேலதிகமாக
ஏற்பட்ட பெறுமானத் தேய்வு
செலவினம் மீள்மதிப்பீட்டு
ஒதுக்கக் கணக்கின் மூலம்
நிறுத்தி வைக்கப்பட்ட இலாபக்
கணக்கில் பதிவழிக்கும்
கொள்கையின் அடிப்படையில்
ரூபா 48,361,772 பெறுமானத்
தேய்வு
சீராக்கப்பட்டிருந்தமையும், 2022
ஆம் ஆண்டின்
கணக்காய்வாளர் தலைமை
அதிபதியின்
அவதானிப்புக்களின்
அடிப்படையில் இந்த
பெறுமானத் தேய்வு சீராக்கம்
சரி செய்யப்பட்டு 2023 ஆம்
ஆண்டின் நிதிக்
கூற்றுக்களுடன் 2022 ஆம்
ஆண்டில் மீளமைக்கப்பட்ட
நிதிக் கூற்றுக்களை
வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படுகின்றது என
அறிவிக்கப்பட்டுள்ளது.

செலவினங்களை
சரியாக இனங்கண்டு
கணக்கீடு செய்தல்
வேண்டும்.

(ஆ) பெருந்தோட்ட துறையில்
கிளைபொசெட் தேவையினை
பூர்த்தி செய்வதற்காக
இலங்கை சுங்கத்தில்
இருந்து 2022 ஒக்டோபர் 13
ஆம் திகதி கையளிக்கப்பட்ட
கிரயம் ரூபா 9,445,866 ஆன
கிளைபொசெட் லீட்டர் 17,000
கணக்கீடு
செய்யப்படாதிருந்தமையால்,
ஆண்டின் பற்றாக்குறை
அப்பெறுமானத்தால்
அதிகரித்து
காண்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கை சுங்கத்தின் மூலம்
கரும்பு ஆராய்ச்சி
நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டிருந்த ரூபா
9,445,866 பெறுமதியான
கிளைபொசெட் இருப்பு
மானியமாக 2022 ஆம்
ஆண்டின் கரும்பு ஆராய்ச்சி
நிறுவனத்தின் நிதிக்
கூற்றுக்களில் சீராக்கங்கள்
மேற்கொள்ளாத கொடுக்கல்
வாங்கல்கள் 2022 ஆம்
ஆண்டின் கணக்காய்வாளர்
தலைமை அதிபதியின்
அவதானிப்புக்களின்
அடிப்படையில் சரிசெய்தல்
மேற்கொள்ளப்படுவதாகவும்,
இந்த சீராக்கங்களுடன் 2022
ஆம் ஆண்டில்
மீளமைக்கப்பட்ட நிதிக்
கூற்றுக்கள் 2023 ஆம்
ஆண்டின் நிதிக்
கூற்றுக்களுடன் வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியப்
பெறுவனவுகளை
சரியாக இனங்கண்டு
கணக்கீடு செய்தல்
வேண்டும்.

(இ) மீளாய்வாண்டில் நிலையான
சொத்துக்களை கொள்வனவு
செய்வதற்கு அனுப்பப்பட்ட
கிரயம் ரூபா 10,110,967

2022 ஆம் ஆண்டின் இறுதி
காலாண்டில் மூலதன
செலவினத்திற்காக ரூபா 10
மில்லியன் நிதிஏற்பாடு பொது

கணக்கீட்டு
எண்ணக்கருக்களின்
பிரகாரம்
மீளாய்வாண்டிற்குரிய

ஆன கொள்வனவு கட்டளையின் அடிப்படையில் கடன்கொடுத்தோர் ஒதுக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், அதன் காரணமாக மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு இருப்பு மற்றும் கடன்கொடுத்தோர் கணக்கின் மீதி அதற்கு சமமான பெறுமானத்தால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.

திறைசேரியின் மூலம் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், பெறுகை நடவடிக்கைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு கூறு விலைகள் கோரல் 2022 ஆம் ஆண்டின் திசெம்பர் மாத இறுதியில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கொள்வனவுகளுக்காக செலுத்த வேண்டிய செலவினமாக ரூபா 10,798,170 தொகை காணப்படுவதாகவும் உரிய கடன்கொடுத்தோர் கணக்கில் செலவு வைத்து இருப்பு கணக்கில் அப்பெறுமதியை வரவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரம் சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

(ஈ) ஆண்டின் போது காசாக செய்யப்பட்ட பணிக்கொடை செலவினமான ரூபா 5,294,790 தொகை ஆண்டிற்குரிய செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இறுதி திகதியில் உள்ளவாறு பணிக்கொடை மிகை ஒதுக்கீடுகள் ரூபா 3,403,480 இற்காக மீளாய்வாண்டின் நிதி செயற்பாடுகள் கூற்றின் மூலம் சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட்டமையால் ஆண்டின் பற்றாக்குறை அப்பெறுமானத்தால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டில் பணிக்கொடை மிகை ஒதுக்கீடுகள் ரூபா 3,403,480 தொகை ஆண்டின் இலாபத்தில் சீராக்கலில் ஏற்பட்ட தவறு 2022 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புக்களின் அடிப்படையில் சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த சீராக்கங்களுடன் 2022 ஆம் ஆண்டில் மீளமைக்கப்பட்ட நிதிக் கூற்றுக்கள் 2023 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்களுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக கணக்குகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(உ) காசுப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் உருவான தேறிய காசுப் பாய்ச்சலை கணிப்பிடும் போது ரூபா 8,848,790 ஆன வட்டி வருமானத்திற்காக சீராக்கங்கள் மேற்கொள்ளாதிருந்தமையால் செயற்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து உருவான தேறிய காசுப்

2022 ஆம் ஆண்டின் காசுப் பாய்ச்சல் கூற்றில் வட்டிக் கணிப்பீடுகள் நிதி செயற்பாடுகளின் கீழ் கொண்டுவரப்படாமல் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் காண்பிக்கப்பட்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு முதல் வட்டி வருமானம் நிதி செயற்பாடுகளின் கீழ் காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

காசுப் பாய்ச்சல் கூற்று உரிய செயற்பாடுகளின் கீழ் சரியாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

பாய்ச்சல் அதற்கு சமமான பெறுமதியால் அதிகரித்தும், முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் உருவான தேறிய காசுப் பாய்ச்சல் குறைத்தும் காண்பிக்கப்பட்டிருந்தது.

அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஊ) நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டில் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கிரயம் மற்றும் திரண்ட பெறுமானத் தேய்வு முறையே ரூபா 835,999,043 மற்றும் ரூபா 212,729,040 ஆக இருந்த போதிலும், பேரேட்டின் பிரகாரம் அந்த மீதிகள் முறையே ரூபா 619,365,005 மற்றும் ரூபா 44,456,544 ஆனமையால் முறையே ரூபா 216,634,038 மற்றும் ரூபா 168,272,496 வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டது.

2021 திசெம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கிரயத்தில் பெறுமானத் தேய்வு குறைக்கப்பட்ட தேறிய பெறுமதி (NDV) மாத்திரம் பேரேட்டு கணக்குகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு முதல் பெறுமானத் தேய்வு ஒதுக்கக் கணக்கு தனியாக காண்பித்தமை இந்த வேறுபாடுகளின் அவதானிப்புக்கு காரணமாக இருந்ததாகவும் இந்த வேறுபாடுகள் 2022 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துக்களின் தேறிய பெறுமதி மாத்திரம் பேரேட்டு கணக்குகளில் வெளிப்படுத்தும் வகையில் 2023 ஆம் ஆண்டு முதல் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக் கூற்றுக்களுடன் குறிப்பிடப்பட்ட பெறுமதி பேரேடுகளுடன் இணக்கம் செய்யப்படல் வேண்டும்.

(எ) காசுப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாடுகளின் கீழ் காண்பிக்கப்படுகின்ற சொத்துக்களின் பெறுமதி குறைவு ரூபா 2,120,000 தொடர்பான தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பிரிவுகளினதும் இரட்டை ரீதியில் கணிப்பிடப்பட்ட சொத்துக்களை சரிசெய்தல் மற்றும் சொத்துக்கள் பதிவேட்டில் இருப்புக்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட சொத்துக்களில் இந்த ரூபா 2,120,000 ஆன பெறுமதி உள்ளடங்கியிருந்ததாகவும் அந்த சொத்துக்களை பதிவேட்டில் ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு முதல் அவ்வாறான பெறுமதிகளின் பொழிப்பொன்று தனித்தனியாக குறிப்பிடுவதற்கு நடவடிக்கை

காசுப் பாய்ச்சல் கூற்றில் உள்ளடக்கப்பட்டவைகள் எழுத்துமூல சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

எடுக்கப்படுவதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2022 திசெம்பர் 13 ஆம் திகதிய 22/05 ஆம் இலக்க அரச கணக்குகள் வழிகாட்டி.	மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்கள் 2023 பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும், அது 08 நாட்கள் தாமதத்தின் பின்னர் 2023 மார்ச் 09 ஆம் திகதி கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	2023 ஆம் ஆண்டு முதல் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் அரச கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் குறித்துரைத்த திகதியில் அல்லது அதற்கு முன்னர் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.	தொடர்புடைய ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 11,259,996 பற்றாக்குறையாக இருந்ததுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மிகை ரூபா 25,400,253 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 36,660,279 வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் செலவினம் ரூபா 15,346,655 இனால் வீழ்ச்சியடைந்த போதிலும், ஆண்டின் வருமானம் ரூபா 52,004,886 இனால் வீழ்ச்சியடைந்து சென்றமை இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் முக்கியமான பகுப்பாய்வு

முன்னைய ஆண்டின் ஒப்பிடும் போது அரசாங்கத்தின் மூலதனம் மற்றும் மீண்டெழும் மானியம் ரூபா 325,700,000 முதல் ரூபா 262,530,000 வரை 19 சதவீதத்தினாலும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செலவினம் ரூபா 12,459,540 முதல் ரூபா 2,303,418 வரை 82 சதவீதத்தினாலும் குறைவடைந்திருந்ததுடன் பராமரிப்பு செலவினம் ரூபா 15,647,987 முதல் ரூபா 21,701,475 வரை 39 சதவீதத்தினாலும் அதிகரித்திருந்தது.

2.3 விகிதாசாரப் பகுப்பாய்வு

முன்னைய ஆண்டின் ஒப்பிடும் போது நடைமுறைச் சொத்து விகிதம் 3.5 முதல் 4.1 வரையும், விரைவுச் சொத்து விகிதம் 2.6 முதல் 2.8 வரையும் அதிகரித்திருந்தமையால் முன்னைய ஆண்டின் ஒப்பிடும் போது நிறுவனத்தின் திரவத்தன்மை அதிகரித்திருந்தது.